

உடனடி வெளியீட்டுக்காக

வசதியமைப்பு கட்டிடங்களை பாதுகாப்பாக மீண்டும் திறப்பது, மற்றும் நகரின் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய படிப்படியான திட்டத்திற்காக மேயரின் பணியாற்றும் குழு-வை நகர நிர்வாகம் அறிமுகம் செய்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 22, 2020) – சமுதாயத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதை தொடரும் வேளையிலேயே நகரின் வசதியமைப்புக் கட்டிடங்களை ஒரு வழியாக மீண்டும் திறப்பதற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளை படிப்படியாக மறுபடி துவக்குவதற்குமான செய்முறையை, மேயரின் பணியாற்றும் குழுவானது விரிவாக திட்டமிடும் என்று நகரின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

பிராந்திய கவுன்சிலர் மார்ட்டின் மெடெய்ரோஸ் அவர்களால் வழிநடத்தப்பட்டு, மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசர கால மேலாண்மை அலுவலகத்துடன் இணைந்து, நகரின் வசதியமைப்புக் கட்டிடங்களை மீண்டும் பாதுகாப்பான மற்றும் படிப்படியான முறையில் மறுபடி திறப்பது பற்றி இந்தக் குழுவானது கவனம் செலுத்தும். படிப்படியாக பணிகளைத் திரும்பத் துவக்கும் போது, சிறப்பியல்பு கொண்ட கோவிட்-19 பணிப்படைகளுக்கு இந்தக் குழு அதற்கான செய்முறைகளைப் பற்றிய ஆலோசனைகளை வழங்கும்; இதனால் குடியிருப்பவாசிகள், வணிகர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தங்களுக்கு கிடைத்துவரும் ஆதரவினை தொடர்ந்து பெறுவார்கள். இந்தக் குழுவானது பங்குபெறுவோர் தரும் ஆலோசனைகளை, அரசின் பல மட்டங்கள், விளையாட்டு மற்றும் கலைகள் பயன்பாட்டாளர் குழுக்கள், மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் ஆகியோருக்கு அவர்களின் பாதுகாப்பு தேவைகள் விரும்பத்தக்க முடிவுகளை அடைய, ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.

பீல் பிராந்தியத்திற்கான மனிதவள சேவைகளின் தலைவராக இருக்கின்ற கவுன்சிலர் மெடெய்ரோஸ், மற்றும் இந்தப்பணியாற்றும் குழு, ஆகியோர் பீல் பப்ளிக் ஹெல்த், ஒன்ட்டேரியோ பிரதேச மற்றும் கனடா நாட்டின் அரசுகளின் ஆலோசனையின் பேரில் நகரில் இருக்கின்ற மேயரின் நான்கு பணிப்படைகளுடன் கூட்டிணைந்து செயல்படுவார்கள். நகரின் சேவைகள், சுகாதார அதிகாரிகளினால் அறிவுறுத்துகிறபடி, சேவைகளுக்கு அவசியமான மாற்றங்கள், மற்றும் நகரில் வணிகம் புரிவதற்கான புது வழிகள் ஆகியவற்றுக்காக, குடியிருப்பவாசிகள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெற்ற யோசனைகளை மேயர் வசம் இந்தக் குழு அளிக்கும். அரசின் பிற மட்டங்களில் இருந்து நிதி கிடைக்கவிருக்கும் சந்தர்ப்பங்களின் பல தரப்புக்களையும்கூட இந்தக் குழு தேடி ஆராயும்; இது நகரில் கோவிட்-19 க்கு எதிரான இயக்க செயல்களில் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க உதவும்.

இந்த விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் மேயருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் ஒரு நாளில் நகர் மன்றத்தினால் பரிசீலிக்கப்படும்.

மார்ச் 16 வாக்கில், நகரின் அரங்கம் உள்பட, நகரின் வசதியமைப்புக் கட்டிடங்களை நகரின் நிர்வாகம் அடைத்து விட்டது மற்றும் சில நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டது. மார்ச் 24 ஆம் தேதியன்று ஒருஅவசர நிலையை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அறிவித்தது. அப்போதிலிருந்து, மேற்கொண்டு செய்த அடைப்புகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட நகரின் திட்ட நிகழ்ச்சிகள் ஜூலை 2

ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த சமயங்களில் நகரின் வசதியமைப்புக் கட்டிடங்கள் அடைக்கப்பட்டே இருக்கும்.

மிக சமீபத்திய தகவல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு (FAQs), வருகை புரியவும்: www.brampton.ca/COVID19.

அறிஞர் கூற்றுக்கள்

“இந்த வார ஆரம்பத்தில் செய்யப்பட்ட இப்பிரதேசத்தின் அறிவிப்பானது நம்பிக்கையின் ஒரு அறிகுறியாகும் மற்றும் பலரின் அயராத உழைப்பின் பேரில் ஆனதாகும். எமது சமுதாயத்தின் கூட்டான செயல்பாட்டினால் நான் உற்சாகப்படுத்தப்பட்டேன், என்றாலும், இந்த தொற்றுக்கிருமிக்கு எதிரான நமது போரில் நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நமது நகரம் ஒரு அவசர நிலையில் இருந்து மீண்டும் நகரைத் திறந்துவிடுவதற்கு நாம் கவனம் குவிக்கையில், நமக்கு முன்னுரிமை கொண்ட விஷயமாக இருப்பது நமது சமுதாயத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே ஆகும். இதற்கு பிரதியாக நாம் அனைவரும் ஆற்றுவதற்கான ஒரு கடமை இருக்கிறது; நமது குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடல்நீதியாக சமூக இடைவெளி விடுதலை ஒரு பழக்கமாக கருதி தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் பீல் ப்ளிக் ஹெல்த் இன் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் நான் நினைவுபடுத்துகிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் கடின உழைப்பாளிகள், மற்றும் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, குடியிருப்புவாசிகள் சார்ந்திருக்கின்ற முக்கியமான சேவைகளை வழங்குகிற சிட்டி ஹாலை மீண்டும் திறப்பதற்கான ஒரு பாதையை அமைக்கலாம்; அதே நேரத்தில் அதை பாதுகாப்பாகவும் மற்றும் படிப்படியான முறையிலும் செய்வோம். மேயரின் ஆலோசனை வழங்கும் குழுவானது, பணிப்படைகளால் வழங்கப்பட்ட ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்கின்ற வகையிலான ஆலோசனையை வழங்கும்; மேலும் எங்கள் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவளிக்கின்ற வகையில், நகரம் வழங்கும் பலதரப்பட்ட சேவைகளை மீண்டும் துவங்குவதற்கான நடைமுறைக்கேற்ற அணுகுமுறையையும் வழங்கும்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4

“நகரத்தை மீண்டும் திறப்பதற்கு ஒரு கவனம் நிறைந்த திட்டம் தேவை; இதில் பல கூறுகளுக்கு காரணிகளாக இருக்கும் மற்றும் நமது சுகாதார நிபுணர்களின் ஆலோசனை முன்னுரிமை கொண்டதாக இருக்கும். இந்த பணிக்குழுவை இப்போது நிலைநாட்டுவது என்பது, எங்கள் அணுகுமுறையை சிந்தனையுடன் வளர்த்துக் கொள்ள தேவையான நேரத்தை எங்கள் குழுவுக்கு வழங்கும் மற்றும் அவ்வாறு செய்வது பாதுகாப்பாக இருக்கும்போது, வசதியமைப்புக் கட்டிடங்களை மீண்டும் திறக்கவும் வணிக மற்றும் திட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கவும் நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்.”

- டேவிட் பேட்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca